

Phrases

1. About to (do something)

Meaning: to be on the point of doing something

ஏதாவது செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிற

Example: I was about to leave when the phone rang.

தொலைபேசி ஒலித்தப்போது நான் வெளியேற வேண்டிய கட்டத்தில் இருந்தேன்.

2. According to (someone or something)

Meaning: as stated, attested by, depending on, in conformation with

குறிப்பிட்டிருப்பது போல, சான்றளிப்பின் படி, பொறுத்தவரையில், உறுதிப்படுத்தியதன் அடிப்படையில்

Example: The rents are high here but they vary according to whether you want a garden.

இங்கு வாடகை அதிகமாக இருக்கும், ஆனால் நீங்கள் தோட்டத்தை விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்து மாறுபடும்.

3. Account for (something)

Meaning: to explain the reason for something

காரணத்தை விளக்குதல்

Example: The bad weather accounts for the fact that few people came to the meeting.

மோசமான வானிலையே குறைவான மக்கள் கூட்டம் வர காரணமாக விளங்குகிறது.

4. Ask for

Meaning: Request

வேண்டிக்கொள்ளுதல், கோருதல்

Example: I'm here to ask for my money back.

எனது பணத்தை திரும்பக் கோர நான் இங்கு வந்துள்ளேன்.

5. as far as someone is concerned

Meaning: according to what someone thinks or feels

ஒருவரின் எண்ணம் அல்லது உணர்வின் படி

Example: As far as I'm concerned, I have no reason to wait for him.

என்னைப் பொறுத்தவரை, அவனுக்காக காத்திருக்க என்னிடம் எந்த காரணமும் இல்லை.

6. As for**Meaning:** with regard to, concerning

அது தொடர்பாக அல்லது அது குறித்து

Example: As for the project, we have to attend a meeting tomorrow.

திட்டம் தொடர்பாக, நாளை நாம் ஒரு சந்திப்பில் கலந்துக் கொள்ள வேண்டும்.

7. Act up**Meaning:** behave badly, cause trouble

மோசமாக நடந்து கொள்ளுங்கள், சிக்கலை ஏற்படுத்துதல்

Example: Ravi got bored in class and started acting up.

ரவி தனது வகுப்பறையில் சலிப்பு அடைந்ததால், மோசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.

8. As long as**Meaning:** on a condition, if

என்னும் நிபந்தனையின் பேரில், ஆம் ஆயின், என்ற நிலையில்

Example: You can take this dog as long as you promise to take care of it.

நீங்கள் இந்த நாயை கவனித்துக் கொள்வதாக உறுதியளித்தால், நீங்கள் இந்த நாயை எடுத்துச் செல்லலாம்.

9. As soon as**Meaning:** at the same time or a very short time after

அதே நேரத்தில் அல்லது மிகக் குறுகிய காலத்தில்:

Example: I phoned my friend as soon as I finished my dinner.

நான் எனது இரவு உணவை முடித்த உடனே என் நண்பனை தொலைபேசியில் அழைத்தேன்.

10. As to**Meaning:** about, relating to

பற்றி, தொடர்பான

Example: He was uncertain as to which road to take.

எந்த சாலையில் செல்ல வேண்டும் என்பது பற்றி அவருக்கு தெரியவில்லை.

11. As well**Meaning:** also, too

மேலும், கூட

Example: I plan to take a computer course this summer as well.

நான் இந்த கோடையில் கணினி படிப்பையும் கூட படிக்க திட்டமிட்டுள்ளேன்.

12. As well as**Meaning:** in addition to, also

கூடுதலாக அல்லது அதனுடன் சேர்த்து, மேலும்

Example: She owns a car as well as a motorbike.

அவள் காருடன் இரு சக்கர வாகனத்தையும் கூடுதலாக வைத்திருக்கிறாள்.

13. Back and forth**Meaning:** to and fro

முன்னும் பின்னும்

Example: The argument went back and forth before the judge made a decision.

நீதிபதி ஒரு முடிவை எடுக்கும் முன்பு விவாதம் முன்னும் பின்னும் சென்றது.

14. Better off**Meaning:** to be in a better condition than before

முன்பு இருந்ததை விட தற்போது ஒரு நல்ல நிலையில் இருத்தல்

Example: He'd be better off working for a bigger company.

அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிவதால் முன்பு இருந்ததை விட தற்போது ஒரு நல்ல நிலையில் இருக்கிறார்.

15. Break down**Meaning:** to cease to function, to become very upset, separate into smaller parts

செயல்பாடு நிறுத்தம், மிகவும் வருத்தம் அடைதல், சிறு பாகங்களாக பிரித்தல்

Example: Our car suddenly broke down on the highway.

எங்களது கார் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று செயலிழந்தது.

16. Break up**Meaning:** disintegrate or disperse, to put an end to something

பிரித்தல் அல்லது கலைத்தல், முடிவுக்கு கொண்டு வருதல்

Example: The school classes for this year break up in June.

இந்த ஆண்டு பள்ளி வகுப்புகள் ஜூன் மாதத்தில் முடிவடைகின்றன.

17. Came at**Meaning:** attack

தாக்குதல்

Example: As I backed away, he came at me with a knife.

நான் பின்வாங்கும்போது, அவர் என்னை கத்தியால் தாக்க வந்தார்.

Idioms

257. be on the mend

Meaning: recover from illness

குணமடைதல்

Example: After having been in bed for a month, she is now on the mend now.

ஒரு மாதகாலம் படுக்கையில் இருந்தபிறகு, அவள் இப்பொழுது குணமடைந்து வருகிறாள்.

258. in a stew

Meaning: feel worried

கவலை கொள்ளுதல்

Example: As the shopkeeper incurred loss, he was in a stew.

கடைக்காரர் மிகுந்த நஷ்டம் அடைந்ததால், அவர் கவலையில் உள்ளார்.

259. be in the soup

Meaning: to be in trouble

கஷ்டத்தில் இருப்பது

Example: He feels he is in the soup as he has borrowed money beyond his means.

தனது சக்திக்கு மீறி கடன் வாங்கியதால் அவன் கஷ்டத்தில் இருப்பதை உணருகிறான்.

260. underway

Meaning: in progress

தயாராகி வருதல்

Example: The bill prohibiting the sale of tobacco near school is underway.

பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்க தடைசெய்யும் மசோதா தயாராகி வருகிறது.

261. be no use

Meaning: useless

உபயோகமற்ற

Example: The old text books are of no use. So throw them away.

பழைய பாடப்புத்தகங்கள் இனி உபயோகமற்றது. எனவே தூக்கி எறிந்துவிடு.

262. be caught napping

Meaning: Not ready to deal with something.

தயாராகாத நிலை.

Example: Our team was caught napping when the opponent team scored the goal.

சற்றும் எதிர்பாராத நிலையில் நமது அணி இருந்தபோது எதிர் அணியினர் கோல் அடித்தனர்.

263. Dirt Cheap

Meaning: at a very low price.

மிகக் குறைந்தவிலை.

Example: English Newspapers are sold dirt cheap.

ஆங்கில செய்தித்தாள்கள் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

264. have a ear for something

Meaning: showing interest.

ஒன்றை காது கொடுத்து கேட்க விருப்பப்படுதல்.

Example: He has the ear for religious discourse.

சமயச் சொற்பொழிவு கேட்பதற்கு அவன் விருப்பமாக இருக்கிறான்.

265. flotsam and jetsam

Meaning: people or things which are no longer required

தேவையற்ற

Example: The kitchen is full of flotsam and jetsam items.

சமையலறையில் நிறைய தேவையற்ற பொருட்கள் கிடக்கின்றன.

266. gain the upper hand

Meaning: to win

வெற்றியடைதல்

Example: My friend always gains the upper hand in any argument.

எப்பொழுதும் எனது நண்பன்தான் விவாதத்தில் வெற்றியடைவான்.

267. from hand to mouth

Meaning: in poverty

வறுமையில்

Example: The poor children live from hand to mouth existence.

ஏழைக் குழந்தைகள் வறுமையில் வாழ்கின்றனர்.

268. cut no ice

Meaning: no use or effort

எந்தப் பயனும் இல்லை

Example: His explanation to his boss is cut no ice.

அவன் மேலதிகாரிக்கு கொடுத்த விளக்கத்தினால் எந்தப் பயனும் இல்லை.

269. the joker in the pack**Meaning:** an unpredictable person

கணிக்க முடியாத செயலை செய்பவர்

Example: He is considered as the joker in the pack because his activities are sudden.

அவருடைய செயல்கள் அனைத்தும் திடீரென நிகழ்வதால் அடுத்தது என்ன செய்வார் என்று கணிக்க முடியாது.

270. kick back**Meaning:** be at leisure

ஓய்வு நேரத்தில் இருப்பவர்

Example: He has not been able to kick back and enjoy his success.

அவர் ஓய்வு நேரத்தில் இருப்பதால் அவருடைய வெற்றியை அனுபவிக்க முடியவில்லை.

271. a new lease of life**Meaning:** a new phase in one's life

புதிய வாழ்க்கை, திருப்பம்

Example: After the operation, he got a new lease of life.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவனுக்கு ஓர் புதிய வாழ்க்கை கிடைத்தது.

272. all brawn and no brains**Meaning:** physically strong but not very intelligent

பலசாலி ஆனால் அறிவாளி இல்லை

Example: He is a good football player but he is all brawn and no brains.

அவர் ஒரு நல்ல கால்பந்து வீரர் ஆனால் புத்திசாலி இல்லை.

273. dry run**Meaning:** an attempt, a practice or rehearsal

முயற்சி, பயிற்சி அல்லது ஒத்திகை

Example: We had better dry run for the official ceremony tomorrow.

நாளை நடைபெற உள்ள உத்தியோகபூர்வ விழாவுக்கு நாங்கள் நன்றாக ஒத்திகை பார்த்துக் கொண்டோம்.

274. fire and foremost**Meaning:** more than anything else

எல்லாவற்றிற்கும் மேலாக

Example: In spite of her recent success as a novelist, she remains first and foremost a poet.